[6th August 1955

SRI K. V. RAMASWAMI :—" இந்த 'பாம்புக்கலக்கா' க்ஷயரோக வியாதியைத் தீர்க்க உதவுமென்று சில வைத்தியர்கள் சொல்வதனுல் இதை ஆராய்ச்சி செய்ய அரசாங்கம் முன்வருமா ? "

MR. SPEAKER :—" இதற்குத் தனிக்கேள்வி போட வேண்டும்."

SRI P. RAMAMURTHI :—" I am thankful to the Hon. Minister for giving to the House information about the various institutions and centres where research work can be undertaken. But my question is whether the Madras Government will take the initiative to see that research work is undertaken in any one of these institutions? "

THE HON. SRI A. B. SHETTY :—" It is a matter that has to be considered, Sir."

Loans to inam land agriculturists.

* 1962 *Q.*—SRI V. BALAKRISHNAN : Will the Hon. the Minister for Revenue be pleased to state why agricultural and other loans are not granted to inam-land agriculturists in the State?

THE HON. SRI M. A. MANICKAVELU :—" It is not correct to say that agricultural and other loans are not granted to inam-land agriculturists. They are granted to such persons also provided the inams are enfranchised. Loans are not granted to holders of unenfranchised inams, unless they furnish collateral security for the full amount of the loan or unless the unenfranchised inam is an estate under section 3 (2) (*d*) of the Estates Land Act."

SRI V. BALAKRISHNAN :—" May I submit to the Hon. Minister that it is not equally correct for him to say that all inam landholders are given these agricultural facilities because in Pudukottai not an inch of land coming under the inam has been given this facility? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" Sir, in estates and inams loans are not given because the survey has not taken place and the extent of land is not accurate. But on personal security loans are being granted."

Examination fee concession to Harijan students.

* 1963 *Q.*—SRI R. S. ARUMUGAM : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state—

(*a*) how many applications have been received by the Harijan Welfare Department from the Harijan students of the St. Xavier's College, Palayamkottai, St. John's College, Palayamkottai and Hindu College, Tirunelveli, for the examination fee concession; and

(*b*) how many of them were granted?

6th August 1955]

THE HON. SRI B. PARAMESWARAN :—" The particulars for the year 1954–55 are as follows :—

College. (1)		Number of applications received. (2)	Number granted. (3)
St. Xavier's college	..	8	7
St. John's College	..	5	5
Hindu College	..	..	..

SRI R. S. ARUMUGAM :—" கல்வி ஸ்தாபனங்களில் தலைமை ஆசிரியர்கள் மூலமாக பரீக்ஷை பீஸ் கன்செஷனுக்காக மனுக்கள் அனுப்ப வேண்டியிருக்கிறதனால் மேற்படி தலைமை ஆசிரியர்களுக்கு சிரமம் இருப்பதனாலோ அல்லது வேறு எக்காரணத்தினாலோ பாரத்தை அனுப்பாது இருக்கிறார்கள். அதைத் தவிர்க்க எல்லாத் தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்ற முறையில் ஏதாவது தாக்கீது அந்தத் தலைமை ஆசிரியர்களுக்கு சர்க்காரிலிருந்து அனுப்புவார்களா ?

THE HON. SRI B. PARAMESWARAN:—" டிரக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் மூலமாக அந்தக் கன்செஷனுக்கு வேண்டிய பாரங்களை அனுப்பும்படியாகச் சொல்லியிருக்கிறேன். எங்காவது அப்படி அனுப்பவில்லையென்று சொன்னால் அதை நாங்கள் கவனிக்கிறோம்."

SRI S. R. ARUMUGAM :—" பரீக்ஷை பீஸ் பரீக்ஷை முடிந்தவுடனே திருப்பிக் கொடுக்கப்படுகிறது. அதை முதலில் அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு பிறகு திருப்பிக் கொடுப்பதை விட தகுதியுள்ளவர்களுக்கு பரீக்ஷை பீஸ் வாங்காமலே இருப்பதற்கு சர்க்கார் யோசனை செய்வார்களா ? "

THE HON. SRI B. PARAMESWARAN :—" ஸ்காலர்ஷிப்களிலேயே அதைச் சேர்த்துக் கொடுக்கலாமா என்று பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்."

Construction of a bridge over the Pudiyur Nayakan Lake.

* 1964 *Q.*—SRI M. KATTIMUTHU : Will the Hon. the Minister for Local Administration be pleased to state whether there is any proposal with the Government to construct a bridge over the Pudiyur Nayakan Lake after removing the temporary passage which is on the ninth mile of the road leading from Vriddhachalam to Aladi?

THE HON. SRI S. S. RAMASAMY PADAYACHI :—" No, Sir."

Visit of the Chinese Cultural Mission.

* 1965 *Q.*—SRI M. NARAYANA KURUP : Will the Hon. the Minister for Finance be pleased to state the expenses incurred by the Government in connexion with the visit of the Chinese Cultural Mission to this State?

THE HON. SRI C. SUBRAMANIAM :—" An expenditure of Rs. 1,154–2–0 was incurred by this Government in connexion with the visit of the Chinese Cultural Mission to this State."

SRI K. T. RAJU :—" சீனக் கலா கோஷ்டி சென்னைக்கு வந்திருந்தபோது அவர்கள் நடத்திய கலா நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு ? "

THE HON. SRI C. SUBRAMANIAM :—" என்னிடத்தில் அதைப் பற்றிய புள்ளி விவரங்கள் இல்லை. அதிகமாகக் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை."